



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 21]

CHENNAI, WEDNESDAY, MAY 22, 2019
Vaikasi 8, Vikari, Thiruvalluvar Aandu-2050

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை	
Industrial Tribunal for Adjudication	458-462
Labour Courts for Adjudication	462-463
திருத்த அறிவிக்கை	463-465

NOTIFICATIONS BY GOVERNMENT

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.

பிரிக்கால் லிமிடெட், கோவை

[அரசாணை (டி) எண் 221, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 3 மே 2019, சித்திரை 20, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.11(2)/LE/342/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக பிரிக்கால் லிமிடெட், கோவை மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும், கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண்கள் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றை சென்னை தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதுனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயத்திடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

கோரிக்கை எண்.1

கோவை, பிரிக்கால் லிட், நிர்வாகம், தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உச்சவரம்பில்லாத 20% போனஸ் தொகையை 2018-ம் ஆண்டிற்கு வழங்கவில்லை என தெரிவித்து மாற்றுசங்கத்தினருக்கும் தந்த அதே நிபந்தனைகளின் அடிப்படையில் மனுதாரர் தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

கல்வி தொகை, தற்செயல்விடுப்புத் தொகை மற்றும் லாபத்தில் பங்குத்தொகை 15.34% ஆகியவற்றை மாற்று சங்கத்தினருக்கு தந்த அதே நிபந்தனைகளின் அடிப்படையில் 2018-ம் ஆண்டிற்கு வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.3

கீழ்க்குறிப்பிட்டுள்ள தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் முடிந்து 03-12-2018 அன்று பணிக்கு திரும்பிய போது அவர்களை பிரிக்கால் நிர்வாகம் உத்ரகாண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்யக்கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்
(1)	(2)	(3)
1.	200109	திரு. K. மருதாச்சலம்
2.	200417	திரு. G. செளந்தரராஜன்
3.	200452	திரு. R. சரவணமுத்து
4.	200472	திரு. N. ஸ்ரீதர்
5.	200510	திரு. G. பரமசிவம்
6.	200529	திரு. D. தேவராஜ்
7.	200540	திரு. A. ஏசுராஜ்
8.	200541	திரு. S. கணேசன்
9.	200550	திரு. D. ஏசுராஜ்
10.	200551	திரு. R. ரவி
11.	200560	திரு. S.A. சந்திரசேகரன்
12.	200576	திரு. T. ஆறுமுகம்
13.	200597	திரு. N. சுந்தரம்
14.	200639	திரு. P. சண்முகராஜ்
15.	200756	திரு. S. பாஸுமுகன்
16.	200782	திரு. K. முருகன்
17.	200789	திரு. A. செல்வம்
18.	200799	திரு. S. புதுமைராஜ்
19.	200860	திரு. S. அசீர் வடிவேல் முருகன்
20.	200882	திரு. R. ராஜி
21.	200886	திரு. R. வசந்தகுமார்
22.	200934	திரு. T. ஸ்ரீனிவாசன்
23.	201015	திரு. C. ராம்தாஸ்
24.	201054	திரு. H. சுரேஷ்
25.	201078	திரு. R. சரவணகுமார்
26.	201099	திரு. K. சக்திவேல்
27.	201123	திரு. T.R. சந்திரசேகரன்
28.	201134	திரு. M. பழனிசாமி
29.	201152	திரு. ஊ. அய்யாசாமி
30.	201166	திரு. M. செந்தில் குமார்
31.	201175	திரு. A. கனகராஜன்
32.	201214	திரு. C. ஜெயகுமார்

வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்	வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
33.	201216	திரு. P. இப்ராஹீம்	67.	200614	திரு. S. சக்திவேல்
34.	201223	திரு. K. மாதேஷ்வரன்	68.	200617	திரு. R.A. சிவக்குமார்
35.	201228	திரு. S. கதிரவன்	69.	200635	திரு. S. சுரேஷ்
36.	201260	திரு. M.A. சையது இப்ராஹீம்	70.	200653	திரு. M. கதிர்வேல்
37.	201280	திரு. D. சுரேஷ்குமார்	71.	200654	திரு. K.C. குமரன்
38.	201283	திரு. T. கோபால கிருஷ்ணன்	72.	200659	திரு. N. சுரேஷ்குமார்
39.	201297	திரு. V. தங்கராஜ்	73.	200680	திரு. P. மகேந்திரன்
40.	201305	திரு. P. சுகுமார்	74.	200720	திரு. K. கணேசன்
41.	201368	திரு. G. வீரையன்	75.	200725	திரு. T. இன்பராஜ்
42.	201403	திரு. V. பாபு	76.	200726	திரு. M. சுரேஷ்குமார்
43.	201516	திரு. T.N. கோபிராஜ்	77.	200735	திரு. S. சக்திவேல்
44.	201524	திரு. B. மகேந்திரன்	78.	200737	திரு. R. வெங்கடேசபெருமாள்
45.	201542	திரு. D. சசிகுமார்	79.	200744	திரு. K. வேலுமணி
46.	200384	திரு. K. ப்ரதீப் குமார்	80.	200759	திரு. R. தனராஜன்
47.	200390	திரு. M. மணிகண்டன்	81.	200771	திரு. D. சேகர்
48.	200410	திரு. V. செந்தில்குமார்	82.	200774	திரு. S. பன்னீர்தாஸ்
49.	200428	திரு. P. ராதாகிருஷ்ணன்	83.	200798	திரு. K. ஹரிகோவிந்தன்
50.	200436	திரு. R. ராமமூர்த்தி	84.	200804	திரு. N. ஆனந்தராஜ்
51.	200446	திரு. D. ஜெகதீஷ்	85.	200812	திரு. N. மீனாட்சிசுந்தரம்
52.	200447	திரு. K. திருகுமரன்	86.	200814	திரு. P. ஆனந்தகுமார்
53.	200449	திரு. M. லோகநாதன்	87.	200815	திரு. S. ஆறுச்சாமி
54.	200457	திரு. T. முருகபிரகாசம்	88.	200816	திரு. P. கோகுலகண்ணன்
55.	200466	திரு. S. சிவகுமார்	89.	200823	திரு. K. சுவாமிமுத்து
56.	200468	திரு. B. மோகன்	90.	200826	திரு. P. சரவணகுமார்
57.	200504	திரு. S. சந்திரசேகர்	91.	200832	திரு. C. செந்தில்குமார்
58.	200506	திரு. S. பெர்னார்க்குடா	92.	200878	திரு. M. குணராஜ்
59.	200520	திரு. P.K. தமிழ்ச்செல்வன்	93.	200880	திரு. N. மகேந்திரன்
60.	200521	திரு. K. ராஜேந்திரன்	94.	200883	திரு. M. ஜெயபிரகாஷ் நாராயணன்
61.	200524	திரு. K. ரவிச்சந்திரன்	95.	200888	திரு. R. கிருஷ்ணமூர்த்தி
62.	200530	திரு. R. சுப்ரமணியம்	96.	200899	திரு. N. ஸ்ரீபதி
63.	200557	திரு. K. ராகவேந்திரன்	97.	200901	திரு. S. வெங்கடபதி
64.	200596	திரு. S. சுரேஷ்	98.	200907	திரு. V. பிரபு
65.	200598	திரு. D. ரமேஷ்	99.	200910	திரு. B. பாலகுமரன்
66.	200600	திரு. V.S. விசுவன்	100.	200917	திரு. K.K. பிரதீப் ரஜ்

வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்	வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
101.	200919	திரு. R. அழகுதிரை	135.	201231	திரு. C. ராஜரத்தினம்
102.	200923	திரு. N. வெள்ளைங்கிரி	136.	201243	திரு. P.K. உன்னிகிருஷ்ணன்
103.	200936	திரு. T.R. மகாலிங்கம்	137.	201262	திரு. D. குமார்
104.	200937	திரு. K. ஜீவானந்தம்	138.	201269	திரு. S. ஷோன்லாய்
105.	200940	திரு. R. ராமச்சந்திரன்	139.	201271	திரு. K. ரங்கராஜ்
106.	200942	திரு. K. கனகராஜ்	140.	201273	திரு. P. ஆனந்தகுமார்
107.	200945	திரு. D. மௌனசாமி	141.	201291	திரு. A. ரவிசந்திரன்
108.	200952	திரு. N. கோபால கிருஷ்ணன்	142.	201294	திரு. K. ரதீஷ்குமார்
109.	200953	திரு. P. செந்தில்குமார்	143.	201324	திரு. R.R. சசிகுமார்
110.	200959	திரு. L. புதியராஜ்	144.	201336	திரு. G.A. மாணிக்கம்
111.	200960	திரு. K. சரவணகுமார்	145.	201382	திரு. S. சக்திவேல்
112.	200963	திரு. M. பாபு	146.	201393	திரு. T. கருணாநிதி
113.	200965	திரு. V. ஜெயராஜ்	147.	201405	திரு. M. கோபாலகிருஷ்ணன்
114.	201002	திரு. C. மதிமாறன்	148.	201407	திரு. S. இம்மானுவேல் பிரேம்குமார்
115.	201009	திரு. V. முத்துராமலிங்கம்	149.	201521	திரு. M. கருணாநிதி
116.	201058	திரு. K. ஞானசம்பந்தம்	150.	201537	திரு. T. ரசல்ராஜ்
117.	201070	திரு. K. கோவிந்தராஜ்	151.	201540	திரு. R. ரோகன் விக்டோரியா
118.	201072	திரு. P. சுதிரேசன்	152.	201541	திரு. P. சந்தோஷ்
119.	201086	திரு. N. குருமூர்த்தி	153.	201587	திரு. P. பாலகிருஷ்ணன்
120.	201089	திரு. A. ரஹீம்	154.	201590	திரு. D. தேவராஜ்
121.	201101	திரு. P. பழனிசாமி	155.	201610	திரு. R. பழனிசாமி
122.	201122	திரு. N. ஆனந்தகுமார்	156.	201614	திரு. P. ராதாகிருஷ்ணன்
123.	201131	திரு. C. P. சரவணன்	157.	200130	திரு. G. பிரேம்குமார்
124.	201138	திரு. N. உதயகுமார்	158.	200162	திரு. P. ஸ்ரீநிவாசன்
125.	201143	திரு. K. செல்வகுமார்	159.	200248	திரு. R. சுதேவன்
126.	201151	திரு. S. மாயண்டி	160.	200318	திரு. R. சந்திரசேகரன்
127.	201163	திரு. P. ராஜி	161.	200339	திரு. R. சம்பத்குமார்
128.	201174	திரு. P. முருகானந்தம்	162.	200351	திரு. S. அற்புதராஜ்
129.	201187	திரு. R. விநாயகமூர்த்தி	163.	200354	திரு. S. வேலுசாமி
130.	201199	திரு. M. சரவணகுமார்	164.	200364	திரு. V. செந்தில்
131.	201202	திரு. H. பாபு	165.	200369	திரு. R. க்லீடஸ்
132.	201204	திரு. R. வரதராஜ்	166.	200376	திரு. A. சிவகுமார்
133.	201227	திரு. S. சம்பத்குமார்	167.	200401	திரு. M. ராஜேந்திரன்
134.	201230	திரு. K. ராஜன்	168.	200433	திரு. R. கண்ணன்
			169.	200444	திரு. J. சங்கரசுப்ரமணியன்
			170.	200458	திரு. D. சோமசுந்தரம்
			171.	200460	திரு. K. தமிழ்செல்வன்

வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்	வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
172.	200461	திரு. P.P. சீனிவாசன்	206.	200958	திரு. T. கமலநாதன்
173.	200490	திரு. R. முருகேசன்	207.	200967	திரு. S. மரியா பீட்டர் பால்
174.	200534	திரு. R. சம்பத்துமார்	208.	200981	திரு. V. காளிதாஸ்
175.	200548	திரு. P. ராஜேந்திரன்	209.	200989	திரு. A. கணேசன்
176.	200590	திரு. P. சிவபிரகாஷ்	210.	201019	திரு. G. செந்தில்குமார்
177.	200608	திரு. J. கதிர்வேல்	211.	201020	திரு. V. முருகேசன்
178.	200612	திரு. D. ரமேஷ்	212.	201029	திரு. P.N. பாலகிருஷ்ணன்
179.	200625	திரு. P. பொரிச்சு	213.	201034	திரு. P. சேவியர்
180.	200681	திரு. D. ஜெயக்குமார்	214.	201015	திரு. S. பிரபாகரன்
181.	200696	திரு. R. மணி	215.	201046	திரு. D. மகாலிங்கம்
182.	200698	திரு. J.S. நாகராஜன்	216.	201048	திரு. M. தமிழ்செல்வன்
183.	200705	திரு. R. பிரபாகரன்	217.	201052	திரு. K.R. ஸ்ரீநிவாசன்
184.	200712	திரு. N. விஸ்வநாதன்	218.	201059	திரு. P. பாபுசக்கரவர்த்தி
185.	200741	திரு. R. சுந்தரராஜ்	219.	201060	திரு. P. செந்தில்குமார்
186.	200742	திரு. B. பிரபாகரன்	220.	201065	திரு. P. தியாகு
187.	200753	திரு. S. ஸ்டாலின்	221.	201066	திரு. B. ராஜேஷ்குமார்
188.	200779	திரு. M. ஜெயமுருகன்	222.	201069	திரு. M. பத்ரிசாமி
189.	200781	திரு. V. செல்வன்	223.	201073	திரு. G. துரைசாமி
190.	200784	திரு. P. வரதராஜன்	224.	201130	திரு. K. குமரய்யா
191.	200787	திரு. P. ராஜேந்திரன்	225.	201146	திரு. B. கிருஷ்ணமூர்த்தி
192.	200793	திரு. K. சக்திவேல்	226.	201173	திரு. K. சரவன்குமார்
193.	200819	திரு. N. அருண்ராஜ்	227.	201189	திரு. M. ரவி
194.	200827	திரு. S. வெங்கடேஷ்	228.	201195	திரு. K. தனுஷ்கோடி
195.	200834	திரு. S. முரளிதரன்	229.	201198	திரு. B. சிவகுமார்
196.	200838	திரு. R. விமலக்கண்ணன்	230.	201209	திரு. P. ராமசுப்பு
197.	200854	திரு. R. குணசேகரன்	231.	201244	திரு. A. நடராஜன்
198.	200863	திரு. S. சிவகுமார்	232.	201254	திரு. A. நித்யானந்தம்
199.	200866	திரு. M. ரமேஷ்குமார்	233.	201292	திரு. C. செந்தில்குமார்
200.	200893	திரு. K. ரமேஷ்	234.	201293	திரு. D. சுப்புராசு
201.	200909	திரு. P. செந்தில்குமார்	235.	201299	திரு. P. விக்னராஜ்
202.	200935	திரு. R. கதிர்வேல்	236.	201310	திரு. S. ஆனந்தகிருஷ்ணன்
203.	200946	திரு. S. மோகன்குமார்	237.	201327	திரு. N. ஆறுமுகசாமி
204.	200949	திரு. V. ஸ்ரீநிவாசன்	238.	201347	திரு. B. ராஜேந்திரன்
205.	200956	திரு. R. பிரபு	239.	201350	திரு. A. கங்காராஜ்

வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்	வ.எண்	தொழிலாளர் எண்	தொழிலாளரின் பெயர்
(1)	(2)	(3)	(1)	(2)	(3)
240.	201384	திரு. R. மகேஷ்குமார்	274.	200429	திரு. C.K. ரங்கராஜ்
241.	201510	திரு. S. புஜ்ஜின்கன்	275.	200553	திரு. N. ஆனந்தகிருஷ்ணன்
242.	201529	திரு. R. நந்தகுமார்	276.	200594	திரு. B. சின்னராஜ்
243.	201620	திரு. S. ரவிச்சந்திரன்	277.	200599	திரு. R. பொன்னுசாமி
244.	201629	திரு. K. வீரபத்திரன்	278.	200604	திரு. G. தியாகராஜன்
245.	200249	திரு. R. சண்முகம்	279.	200714	திரு. A. யுவராஜ்
246.	200400	திரு. N.S. குணசேகரன்	280.	200758	திரு. S. தியாகராஜன்
247.	200405	திரு. R. முரளி	281.	200765	திரு. R. தேவசோஷ்
248.	200476	திரு. A. மேகநாதன்	282.	200792	திரு. S. செந்தில்குமார்
249.	200501	திரு. R. தினேஷ்குமார்	283.	200803	திரு. V. செந்தில்குமார்
250.	200514	திரு. A. சுப்பரமணியன்	284.	200811	திரு. P. ராஜநாராயணன்
251.	200638	திரு. G.K. நடராஜன்	285.	200852	திரு. K. குணசேகரன்
252.	200768	திரு. R. நகுலன்	286.	200913	திரு. R. ராமன்
243.	200822	திரு. J. உமாசங்கர்	287.	200914	திரு. R. லக்ஷ்மணன்
254.	200833	திரு. N. முருகேசன்	288.	200915	திரு. R. சாமிநாதன்
245.	200839	திரு. A. கணேசன்	289.	201104	திரு. R. கலைசாமி
256.	200951	திரு. A. நாகராஜ்	290.	201159	திரு. R. சுரேஷ்குமார்
257.	201100	திரு. K. லக்ஷ்மிநாராயணன்	291.	201211	திரு. R. ஜெகதீசன்
258.	201121	திரு. K. முருகேஷ்	292.	201308	திரு. N. நஞ்சந்தாமூர்த்தி
259.	201182	திரு. M. கந்தசாமி	293.	201317	திரு. L. சிவக்குமார்
260.	201242	திரு. B. திலகம்	294.	201343	திரு. S. செல்வராஜ்
261.	201249	திரு. M. நாகராஜன்	Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.		
262.	201302	திரு. M.S.B. சுப்பரமணியன்	அர்ஜின் டெக்னோலஜிஸ் இந்தியா லிமிடெட்		
263.	201309	திரு. M. மணி	[அரசாணை (டி) எண் 224, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 6 மே 2019, சித்திரை 23, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]		
264.	201314	திரு. R. ராதாகிருஷ்ணன்	No.II(2)/LE/343/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக அர்ஜின் டெக்னோலஜிஸ் இந்தியா லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், மெட்ராஸ் மெட்ரோலேபர் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;		
265.	201321	திரு. T.M. சிவகுமார்	மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;		
266.	201326	திரு. C. ரவி	1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,		
267.	201385	திரு. S. முத்துக்குமார்			
268.	201511	திரு. M. சந்திரசேகர்			
269.	201543	திரு. V. செல்வராஜன்			
270.	201625	திரு. M. சிவக்குமார்			
271.	200296	திரு. S. சுந்தராஜன்			
272.	200305	திரு. B. அய்யாசாமி			
273.	200359	திரு. R. முருகன்			

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

தொழிலாளர்கள் திரு. V. முரளி, திரு. N. ரங்கநாதன், திரு. M. மனோகரன் ஆகியோரை திருநெல்வேலிக்கும் திரு. A. அமலநாதன் அவர்களை செங்குன்றத்திற்கும் பணி மாறுதல் செய்த நிர்வாகத்தின் 06-11-2017 தேதிய உத்தரவினை ரத்து செய்ய கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

குமார் ஜெயந்த்.

அரசு முதன்மைச் செயலாளர் (பொ).

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி

[அரசாணை (டி) எண் 214, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பிரி)த் துறை, 30 ஏப்ரல் 2019, சித்திரை 17, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/344/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை சிதம்பரனார் குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்பிளாயிஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் சாலை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினையும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற்சாலை, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. R. சாம் எட்வர்ட், ஓட்டுனருக்கு (பணி எண்.8688) வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைத்து நிர்வாகம் வழங்கிய

10-08-2010 நாளிட்ட தண்டனையை ரத்து செய்து, தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த நாட்களை பணிநாட்களாக உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திண்டுக்கல்

[அரசாணை (டி) எண் 215, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பிரி)த் துறை, 30 ஏப்ரல் 2019, சித்திரை 17, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/345/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடி), திண்டுக்கல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாலை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினையும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற் சாலை, திருச்சி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட்ட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. M. முருகேசன், (பணி எண். சி.60440) நடத்துநருக்கு தேர்வுநிலை நடத்துநர் பதவியிலிருந்து முதுநிலை நடத்துநர் பதவிக்கு பணி இறக்கம் செய்து, அடிப்படை சம்பளம் ரூ.3390 (ரூ.3390-75-5490) என நிர்ணயம் செய்து நிர்வாகம் வழங்கிய 12-04-2005 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

சனீல் பாலீவால்,

அரசு முதன்மைச் செயலாளர்.

Revision of minimum rates of wages for the employment in Granite Industry under the Minimum Wages Act.

திருத்த அறிவிக்கை

[கடித எண் 1557/ஜெ1/2019-1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 15 மார்ச் 2019.]

தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண் 39, நாள்: 26-9-2018, பாகம் II—பிரிவு 2-ல் பக்க எண் 908-910, அறிவிக்கை எண் No. II(2)/LE/852/2018, அரசாணை 2(D) No. 79, Labour and Employment (J1), 9th August 2018-க்கு கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது:—

திருத்தம்

"THE SCHEDULE

Employment in Granite Industry.

Serial Number	Classes of Employees	Minimum rates of basic wages per month			
		Zone-A (Rs.P.)	Zone-B (Rs.P.)	Zone-C (Rs.P.)	Zone-D (Rs.P.)
(1)	(2)	(3)			
	Grade-I				
(1)	Manager	10851.00	10687.00	10522.00	10358.00
(2)	Marker/Designer	10031.00	9866.00	9702.00	9539.00
(3)	Quality Controller/Carver				
(4)	Mechanical Supervisor				
(5)	Electrical Supervisor	9539.00	9375.00	9210.00	9046.00
(6)	Auto Polisher				
	B.Grade-II				
(7)	Driller	9210.00	9088.00	8966.00	8843.00
(8)	Electrician				
(9)	Fitter				
(10)	Welder				
(11)	Grinder				
(12)	Polisher				
(13)	Cutting Operator				
(14)	Chisler				
(15)	Plumber				
(16)	Tipper Driver				
(17)	Trailer Driver	9046.00	8924.00	8801.00	8679.00
(18)	Grang Tree Driver				
(19)	Crane Operator				
(20)	Gang Saw Operator				
(21)	Computer Operator				
(22)	Accountant				
(23)	Store Keeper				
	C.Grade-III				
(24)	Clerk/Cashier				
(25)	Store Assistant				
(26)	Slinger				
(27)	Chamberingman				
(28)	Fork Lift Operator	8554.00	8473.00	8390.00	8227.00
(29)	Carpenter/Packer				
(30)	Computer Assistant				
(31)	Electrical Assistant				
(32)	Mechanical Assistant				
	D.Grade-IV				
(33)	Office Assistant				
(34)	Watchman/Security				
(35)	Cleaner/Sweeper				
(36)	Loadman (and all other workman in the Industry who are not covered by any of the above Categories).	8227.00	8187.00	8145.00	8104.00"

என்றிருப்பதை

"THE SCHEDULE

Employment in Granite Industry.

Serial Number (1)	Classes of Employees (2)	Minimum rates of basic wages per month (3)			
		Zone-A (Rs.P.)	Zone-B (Rs.P.)	Zone-C (Rs.P.)	Zone-D (Rs.P.)
Grade-I					
(1)	Manager	10851.00	10687.00	10522.00	10358.00
(2)	Marker/Designer	10031.00	9866.00	9702.00	9539.00
(3)	Quality Controller/Carver				
(4)	Mechanical Supervisor	9539.00	9375.00	9210.00	9046.00
(5)	Electrical Supervisor				
(6)	Auto Polisher				
B. Grade-II					
(7)	Driller	9210.00	9088.00	8966.00	8843.00
(8)	Electrician				
(9)	Fitter				
(10)	Welder				
(11)	Grinder	9046.00	8924.00	8801.00	8679.00
(12)	Polisher				
(13)	Cutting Operator				
(14)	Chisler				
(15)	Plumber				
(16)	Tipper Driver				
(17)	Trailer Driver				
(18)	Gang Tree Driver				
(19)	Crane Operator				
(20)	Gang Saw Operator				
(21)	Computer Operator				
(22)	Accountant				
(23)	Store Keeper				
C. Grade-III					
(24)	Clerk/Cashier	8554.00	8473.00	8390.00	8227.00
(25)	Store Assistant				
(26)	Slinger				
(27)	Chamberingman				
(28)	Fork Lift Operator				
(29)	Carpenter/Packer				
(30)	Computer Assistant				
(31)	Electrical Assistant				
(32)	Mechanical Assistant				
D. Grade-IV					
(33)	Office Assistant	8227.00	8187.00	8145.00	8104.00
(34)	Watchman/Security				
(35)	Cleaner/Sweeper				
(36)	Loadman (and all other workman in the Industry who are not covered by any of the above Categories).				

என திருத்தி வாசிக்கவும்.

சு. அமிர்தஜோதி,
அரசு துணைச் செயலாளர்.